

SUPPLEMENT

10

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, NOVEMBER 17, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 16th day of October, 1899, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned, or in any one or more of such lands, appear before me at the Kegalla Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein:

I, Bertram Hill, Assistant Government Agent of the Kegalla District, in the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,
Assistant Government Agent.

Description of Lands referred to.

(1) Lot 380 on preliminary plan 193 called Maligatenna mukalana, situate in the village Basnagoda in Dehigampala korale of Three Korales, in the Kegalla District, containing in extent 69 acres 2 roods, as described in the annexed plan, and bounded as follows : on the north and north-east by korale boundary of Siyane korale and village boundary of Walgampola village ; on the east and south-east by Warakahena (preliminary plan 193), Kahagalapallehena (preliminary plan 193), on the south and south-west by Kahagalapallehena claimed by Mrs. C. H. Obeysekara ; on the west and north-west by korale boundary of Siyane korale.

(2) Lot 382 $\frac{1}{4}$ on preliminary plan 193 called Warakahena, situate in the village Basnagoda in Dehigampal korale of Three Korales, in the Kegalla District, containing in extent 22 acres 20 perches, and bounded as follows : on the north by Kahagalapallehena (preliminary plan 193/381), Warakahena (preliminary plan 193/382) ; on the east by Kumburagawahena claimed by Kirihami ; on the south-east and south by Handipahalairiwala (preliminary plan 193/380 $\frac{1}{2}$) and Basnagoda-oya ; on the south-west by Basnagoda-ova : on the west by korale boundary of Siyane korale,

**ලේඛන පකන සඳහන්වලන ඉඩම් සම්බන්ධව අයෙන්වා නිකුත් ඇති දෙගෙනක් ඉහ්තානම් ජ්‍යෙ වලි 1899 ක්ටු ඔහු
නොමැලි මස 16 ලෙන් දින පෙන් තුළමාසෑනක් ඇතුළු කුගල්ලේ කාලීනිටිකට ඇතින් මා ඉහිරිව පෙන්ස්ස්ට
එස් ඉඩම්වලදී එකකු නො ඉඩම්වලට තිබෙන අසින්හම නොගෙන ඒ සම්බන්ධව තිබෙන වැදගත්කෝල් නියා නොස්ස්ට
යෙන් බේරුම් හිඳු සංරගම් ප්‍රාන්ත කුගල්ල උපානික්කාලී උපානික්කාන්සේස් යන මා පිසින් වලි 1897 නේ 1 ලෙන්
අභ්‍යන්තරෙන් සහ වලි 1899 නේ 1 වෙන් ආසුජපන්නෙන් මා ලිඛී තිබෙන බලපෑම්වන්කීම්වල දැකාරයට, අයෙනිකම්න් නියා
නොස්සිරෙන ඒ ඉඩම් යුතුසානීක ඉඩම්වන් මින් අන්සන ඇති උසින්ලැංස්න් එලියාරු එකාරණ වලි මෙසින් දැනගත පූභාදි.**

ବେଳପ୍ରମେ ହିଲ୍,
ଅଞ୍ଚଳୀରେ ଦ୍ୱାରା ତଥା ଉତ୍ତରରେ

ବିଜନ୍ତରେ ମେ ଦେଇ କୁଣ୍ଡଳ.

1. කුගල්ල දිස්ත්‍රික්කාමේ කෝරලුනුවට අභිනි දෙශීයම්පල්දීකාරලේ පෙස්නාගුණු යන ගම් නිබෙක මොම්මර 193 ජලුක කුචිදිසිහැක පෙනෙයන අක්කර 69කුන්, රුඩී 2ක් ප්‍රසාද මිට් අමුනාද සහනික සින්යම් පෙනෙයන මාලිගාකුණුනේ ඉකුලාන තුළමුර 38 තුළු තේකුරුව පෑම්පිල්-උරුභර සහ තුළු තේකුරුව සින්යම් පෙනෙයලේ ගෘගල මිස්මදී; තේකුරුව පෙනෙයන තුළමුර 38 තුළු තේකුරුව වරකාගේ නඟු, ජලුක් හෝ මිලර 193 තුළු තේකුරුව නොමැතිරෙන දැකුණු තුළු තේකුරුව පෙනෙයන තුළු තේකුරුව 38 සිංහලී. ඔවුන්හි තේකුරුව පෙනෙයන විසින් අභිනිවාම් දෙයන කුගල්ලපෙල්ලේ ගෙනුයා; පෙස්නාගුණුව සියලු කෝරලේ ආක්රල මාසිමත්තය.



1899 ம் வூபு அற்பிகைமாதம் 16 ந் தேதியிலிருந்து மூன்று மாசுத்துள்ளே இதிலே பின்னர்ச்செலாலப் படும் காணியிலே ஏதும் உடன்தையுள்ளவர்களென உரித்துப்பேசுபவர்கள் மாருமூண்டானால், அவர்கள் கேகாலீ கக்சேரியிலே என்கு முன்பாகத் தெரிப்பட்டுக் குறித்த காணிகளுக்கு அல்லது அதிலே யாதும் உடன்தைக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, சப்பராகாம மாகாணத்தைக்கேரேந்த கேகாலீ மஸ்திரிக்கு உதவி அரசாட்சி ஏசன்டு பற்றிரம் ஹில் ஆகிய நான் 1897 இன் 1 ம் இலக்கக் சட்டத்தினதும் 1899 இன் 1 ம் இலக்கக் சட்டத்தினும் ஏனக்குத்தரப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் உரித்துப்பேசுப்பட்டதாகிய குறித்த காணிகள் முடிக்குறியிட அதனுமென என்னுடைய கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுகிற குவேன் என்பதை அறிந்துகொள்கூடியிருக்கிறேன்.

பற்றிரம் வில்,

சட்டிய காணிகள்.

1. கோலை டஸ்திறிக்கைச்சேர்ந்த மூன்று கோறனியில் தெயிகம்பல்கோறனை பஸ்நாகொட என்கிற கிராமத்திலிருக்கும் மாலிகஹதென்னழுக்கலான 193 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற 380 ம் இலக்க துண்டில் காண்கிற 69 ஏக்கர் 2 மூட விசாலமூன்ஸது. இதன் எலகையாவது : வடக்கும் வடக்கீழக்கும்-சினுகோறனை கோறனை எலகை, கிழக்கும் தென் கிழக்கும்-வறக்கான (P. P. 193 382), காலுகலபல்லேஞ (P. P. 193 381); தெற்கும் தென்மேற்க்கும்-சி. ஏ. உபயசேக்கர துரைசாணி உரித்துப்பேசும் கலூகலபல்லேஞ; மேற்கும் வடமேற்க்கும்-சினுகோறனை கோறனை எலகை.

2. கோலை டஸ்திறிக்கைச்சேர்ந்த மூன்று கோறனியில் தெயிகம்பல் கோறனை பஸ்நாகொட என்கிற கிராமத்திலிருக்கும் வறக்கான 193 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற 382 $\frac{1}{2}$ ம் இலக்க துண்டில் காண்கிற 22 ஏக்கர் 20 பார்சல் விசாலமூன்ஸது. இதன் எலகையாவது : வடக்கு-கலூகலபல்லேஞ (P. P. 193 381), வறக்கான (P. P. 193 382); கிழக்கு-சிறிதுமி உரித்துப்பேசும் கும்புறகாவான, தென்கிழக்கும் தெற்கும்-அணிதிபல மிறிவெல (P. P. 193 380 $\frac{1}{2}$) யும் பஸ்நாகொடதைய, தென்மேற்குப்பஸ்நாகொடதைய; மேற்கு-சினுகோறனை கோறனை எலகை.



Situation : Basnagoda in Dehigampal korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
380	Maligawatenna	69 2 0
382 $\frac{1}{2}$		22 0 20

Surveyor-General's Office,
Colombo, August 11, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.